

ABSTRACT STATEMENT OF ELECTION EXPENSES
தேர்தல் செலவுகள் பற்றிய கணக்கு விவர அறிக்கையின் சுருக்கம்

Part-I
பாகம்-I

Name of Candidate : **மேட்டாளரின் பெயர்** : M. கணையாதி
 Number and Name of Constituency : **தொகுதியின் எண்ணும், பெயரும்** : 044. அனாமிக்கிடு
 Name of State / Union Territory : **மாநிலத்தின்/மத்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதியின் பெயர்** : தமிழ்நாடு
 Nature of Election : **தேர்தலின் தன்மை** : Bye-Election/General Election
 Date of declaration of result : **தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள்** : 13-05-2011
 Name and Address of the Election Agent : **தேர்தல் முகவரின் பெயரும்/முகவரியும்** : T. பி. பி. சண்முகம், த/மல தண்டி, தண்டி
 : சென்னை 2147, M.C Road, சென்னை
 : 600029

Part-II
பாகம்-II

I. Were you a candidate set up by a Political Party? நீங்கள், அரசியல் கட்சி ஒன்றினால் நிறுத்தப்படுகிற வேட்டாளர்	: : Yes/No ஆம்/இல்லை	: : <input checked="" type="checkbox"/> Yes/No ஆம்/இல்லை
II. If yes, name of the party ஆம் எனில், அரசியல் கட்சியின் பெயர்	: : <input checked="" type="checkbox"/> Yes/No ஆம்/இல்லை	: : <input checked="" type="checkbox"/> Yes/No ஆம்/இல்லை
III. Is the Party a recognised Political Party? கட்சியானது, அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியா	: : <input checked="" type="checkbox"/> Yes/No ஆம்/இல்லை	: : <input checked="" type="checkbox"/> Yes/No ஆம்/இல்லை
IV. If recognized political party, whether National/State Party அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி எனில், தேசியக் கட்சியா/மாநிலக் கட்சியா	: : <input checked="" type="checkbox"/> Yes/No ஆம்/இல்லை	: : <input checked="" type="checkbox"/> Yes/No ஆம்/இல்லை
V. Has your party incurred/authorized expenses in your election? உங்கள் கட்சி, உங்கள் தேர்தலில் தொகையை செலவிட்டுள்ளதா?/செலவிட அதிகாரமளித்துள்ளதா?	: : <input checked="" type="checkbox"/> Yes/No ஆம்/இல்லை	: : <input checked="" type="checkbox"/> Yes/No ஆம்/இல்லை
VI. any other association/body of persons/individual incurred/authorised expenses in your election? உங்கள் தேர்தலில் யாதொரு சங்கம் / அமைப்பு / தனி நபரால் தொகை செலவிடப்பட்டுள்ளதா?/ செலவு செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதா?	: : <input checked="" type="checkbox"/> Yes/No ஆம்/இல்லை	: : <input checked="" type="checkbox"/> Yes/No ஆம்/இல்லை
VII. If yes, give its/his/their name (s) and complete address ஆம் எனில், அதனுடைய/அவருடைய/அவர்களுடைய பெயர் (பெயர்கள்) மற்றும் முழு முகவரியை அளிக்கவும்	: : <input checked="" type="checkbox"/> Yes/No ஆம்/இல்லை	: : <input checked="" type="checkbox"/> Yes/No ஆம்/இல்லை

ABSTRACT STATEMENT OF EXPENDITURE ON ELECTION BY THE CANDIDATE/HIS ELECTION AGENT
தேர்தல் குறித்து வேட்பாளர்/அவருடைய தேர்தல் முகவர் செய்த செலவு பற்றிய கணக்கு விவர அறிக்கையின் சுருக்கம்

Item of Expenditure செலவினம்	Expenditure incurred/authorised by செலவு செய்ய அனுமதியளித்தவரின் பார் எனபது			Total Expenses incurred/Authorised (Total of Columns 2, 3 & 4) செய்த/அனுமதியளித்த செலவு (நெடுமொத்தம்) 2,3,4, ஆகியவற்றின் மொத்தம்
	Candidate /his Election Agent வேட்பாளர்/அவருடைய தேர்தல் முகவர்	Political Party which set him up அவரை நிறுத்திய அரசியல் கட்சி	Any other Association/Body of Persons/Individual எதேனும் சங்கம்/அமைப்பு/ தனிநபர்	
(1)	(2)	(3)	(4)	(5)
Rs.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.
1. Public meetings, procession, etc. பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் முதலியவை	25250	61600	86,850	
2. Campaign materials, like handbills, posters, video and audio cassettes. துண்டுப் பிரசுரங்கள், கவரொட்டிகள், வீடியோ மற்றும் ஆடியோ கேஸெட்டுகள் போன்ற பிரச்சார பொருட்கள்	23700	2,60,200	2,83,900	
3. Campaign through electronic/print media (including cable network) மின்னணு/அச்ச ஊடகம் (கேபிள் கட்டமைப்பு உட்பட) மூலம் பிரச்சாரம்		82,275	82,275	
4. Vehicles used and POL expenditure on such vehicles				
4. பயன்படுத்தப்பட்ட வண்டிகள் மற்றும் அத்தகைய வண்டிகள் குறித்த பெட்ரோல், எண்ணெய் மற்றும் மசுகென்ஸெய் ஆகியவற்றுக்கான செலவு	11,850	1,66,565	1,78,415	
5. Erection of gates, arches, cutouts, banners, etc. கேட்டுகள், வளைவுகள், கட்டிவுட்கள், போஸ்டர்கள் முதலியவை				
6. Visits of 'Leaders' to the constituency [other than the expenditure on the travel of 'Leaders' as defined in Explanation 2 under Section 77(1) for ropagating programme of the party] தொகுதிக்கு தலைவர்களின் வருகை [அரசியல் கட்சியின் பிரச்சார திட்டத்தின் 77(1)ஆம் பிரிவின்கீழ் விளக்கம் 2-ல் வரையறுத்துள்ளவற்று தலைவர்களின் பயணம் குறித்த செலவு தீங்கலாகி]				2200 2200
7. Visit of other party functionaries கட்சி நிருவாகிகளின் வருகை				

Item of Expenditure செலவினம்	Expenditure incurred/authorised by செலவு செய்ய/செலவு செய்ய அனுமதியளித்தவர் யார் என்பது				Total Expenses incurred/Authorised (Total of Columns 2, 3 & 4) செய்த/அனுமதியளித்த வொத்தச் செலவு (நீட்டும் பத்திகள் 2, 3 & 4 ஆகியவற்றின் வொத்தம்)
(1)	(2)	(3)	(4)	(5)	
8. Expenses on Campaign workers 8. பிரச்சாரம் செய்யும் தொண்டர்கள் குறித்த செலவுகள்	150		16750	16,900	
9. Other misc. Expenses 9. ஏனைய பல்வகையான செலவுகள்			1000/-	1000/-	
Grand Total.....	6,51,540/-				
பெரு மொத்தம்.....					

Lump-sum grant received, if any, from—
கீழ்க்கண்டவற்றிடமிருந்து ஏதேனும் ஒட்டுமொத்த மானியம் வரப்பெற்றிருந்தால் அது பற்றிய விவரம்—

1. Political Party
1. அரசியல் கட்சி
2. Any other association/body (with its name and address)
ஏதேனும் பிறசங்கம்/அமைப்பு (அதன் பெயர் மற்றும் முகவரியுடன்)
3. Any individual (with name and address)
எதேனும் தனிநபர் (பெயர் மற்றும் முகவரியுடன்)

DETAILS OF EXPENDITURE ON VEHICLES USED
பயன்படுத்தப்பட்ட வண்டிகளின் செலவின் விவரங்கள்

Details of expenditure on all vehicles used in connection with the election including the vehicles supplied to candidate by his Political Party or any other association/organization/body or by any other individual are required to be shown. The only exception is the expense incurred in connection with travel of 'leaders' of political party for propagating programme of political party covered by Explanations 1 and 2 under Section 77 (1).
வேட்பாளருக்கு அவருடைய அரசியல் கட்சியால் அல்லது ஏனைய யாதொரு சங்கத்தால் / அமைப்பினால் அல்லது ஏனைய யாதொரு தனி நபரால் வழங்கப்பட்ட வண்டிகள் உட்பட தேர்தல் தொடர்பாக பயன்படுத்தப்பட்ட அனைத்து வண்டிகளின் செலவின விவரங்களை காட்டப்படவேண்டிய அலகியமிடுக்கிறது. பிரிவு 77(1)-இன் மற்றும் 2-இன் விளக்கங்களின் கீழ்வரும் அரசியல் கட்சியின் தேர்தல் பிரகாத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பயணம் மேற்கொண்ட தற்காக செய்யப்பட்ட செலவினத்திற்கு மட்டுமே விலக்களிக்கப்படுகிறது.

Regn. No. of Vehicle வண்டி வண்டி எண், பதிவேண்	Type of Vehicle வண்டி வகை	Vehicle Permit No. issued by RO தேர்தல் நடத்தும் அதிகாரி வழங்கிய வண்டி அனுமதி எண்	Rate for hiring vehicle/ maintenance வண்டி வகைக்கு/ பராமரிப்பிற்கான கட்டணம்	Fuel charges (if not covered under hiring) எரிபொருள் கட்டணங்கள் (வாடகை கட்டணத்தில் கீழ் வராத நேரத்தில்)	Drivers' charges/ (if not covered under hiring) ஓட்டுனர்கள் கட்டணங்கள் (வாடகை கட்டணத்தில் கீழ் வராத நேரத்தில்)	No. of days for which used எத்தனை நாட்களுக்கு பயன்படுத்தப் பட்டது	Total Amount incurred மொத்த செலவுத் தொகை	Break-up of total expenditure of column 6-இன் மொத்த செலவினத்தின் தனித்தனி விவரங்கள்	Amount spent by the candidate/ Election Agent வேட்பாளர்/ தேர்தல் முகவரால் செலவு செய்யப்பட்ட தொகை	Amount spent by the Political Party அரசியல் கட்சி யால் செலவு செய்யப் பட்ட தொகை	Amount spent by any other associator body of persons/ individual ஏனைய யாதொரு சங்கத்தால் அமைப்பின தனிநபரால் செலவு செய்யப்பட்ட தொகை
1	2	3	4a	4b	4c	5	6	7	8	9	

Grand total of Column 6 : Rs. 178,415/-
நெடுமடித்தி 6-இன் பெரு மொத்தம் ரூ. 178,415/-

Note:
குறிப்பு:

- Copy of the order containing list of all vehicles for which permit issued by the Returning Officer to be enclosed. தேர்தல் நடத்தும் அதிகாரி அனுமதி வழங்கிய அனைத்து வண்டிகளின் பட்டியல் கொண்ட ஆணை நகல் இணைக்கப்பட வேண்டும்.
- All vehicles used for Public Meeting/Rallies/Processions shall also be included in the above table. பொதுக் கூட்டங்களில்/மேரனிகளில்/ ஊர்வலங்களில் பயன்படுத்தப்பட்ட வண்டிகள் அனைத்தும், மேற்சொன்ன அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டும்.
- If the vehicles owned by the candidate/his relative/agent are used for election purpose, notional cost of hire of all such vehicles except one used by the candidate for his personal use, shall be included in total amount of expenditure in the above table. வேட்பாளருக்கு/அவருடைய உறவினருக்கு/தேர்தல் முகவருக்கு சொந்தமான வண்டிகள் தேர்தல் செயல் நோக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டிருப்பின், வேட்பாளர் அவருடைய சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்திய வண்டி ஒன்றினை தவிர, அத்தகைய அனைத்து வண்டிகளின் பெயரளவிலான வாடகை கட்டணம், மேற்சொன்ன அட்டவணையில் மொத்த செலவினத்தில் சேர்க்கப்பட வேண்டும்.

DETAILS OF EXPENDITURE ON PUBLIC MEETINGS/ RALLIES
பொதுக் கூட்டங்களுக்கு/பிரணிகளுக்கு ஏற்பட்ட செலவினம் குறித்த விவரங்கள்

(Each Public meeting/Rally/Procession held by the candidate/his election agent/his political party/any other association/organization/body/any other individual on behalf of the candidate should be mentioned in this format)
(வேட்பாளர் சார்பாக வேட்பாளரால்/அவருடைய தேர்தல் முகவரால்/அவருடைய அரசியல் கட்சியால்/ஏனைய யாதொரு சங்கத்தால்/அமையினால்/ஏனைய யாதொரு தனி நபரால்/நடத்தப்பட்ட ஒவ்வொரு பொதுக்கூட்டம்/பிரணி/ஊர்வலம் குறித்து இந்தப் படிவத்தில் குறிப்பிடப்பட வேண்டும்).

Total Number of public meetings/rallies/processions-
பொதுக் கூட்டங்களின்/பிரணிகளின்/ஊர்வலங்களின் மொத்த எண்ணிக்கை


Total expenditure:
மொத்த செலவினம்:
ரூ.

1.	2.	3.	4.	5.	6.	7.			
Date of public meeting/Rally பொதுக் கூட்டம்/பேரணி நடைபெற்ற நாள்	Address of Venue நகர்/நடைபெற்ற இடம்	Name of Authority from whom permission obtained யூரிடம் இருந்து அனுமதி பெறப்பட்டது அந்த அதிகாரியின் பெயர்	Description பொருள் விவரம்	Qty. அளவு	Rate per unit யூனிட் ஒன்றுக்குள்ளான விலை	Total Amount பொத்த தொகை	Amount incurred by the candidate/ வேட்பாளர்/ தேர்தல் முகவரால் செய்யப்பட்ட செலவு	Amount incurred by the Party அரசியல் கட்சி செயல்படுத்தும் தொகை அரசியல் கட்சி பெயர்	Amount incurred by any other Association/Individual and names of such persons யாதொரு ஏனைய யாதொரு சங்கத்தினால்/ அமையிய/ தனிநபரால் செய்யப்பட்ட செலவு மற்றும் அத்தகைய நபர்களின் பெயர்கள்
			Erecting Pandal & Fixtures பந்தல் மற்றும் பொருத்திகள் அமைத்தல்			5000			
			Arches & Barricading வளைவுகள் மற்றும் தடுப்பு அரண்கள்						
			Hiring furniture மேசை, நாற்காலிகள் போன்றவற்றை வாடகைக்கு எடுத்தல்						
			Hiring Loudspeakers & Microphones ஒலிப் பெருக்கிகள் மற்றும் மைக்ஸோ போள்களை வாடகைக்கு எடுத்தல்			65,850			
			Posters கல்பொட்டிகள்						
			Banners பேனர்கள்						
			Cut-outs கட் அட்டிகள்						
			Digital Board டிஜிட்டல் பலகை						
			Illumination items like Serial Lights, etc. சீரியல் லைட்கள் முதலியன போன்ற அலங்கார ஒளி விளக்குகள்						

			Power connection charges paid/payable to EB etc. மின்வாரியம் முதலியவற்றுக்கு செலுத்தப்பட்ட செலுத்தத்தக்க மின் இணைப்பு கட்டணங்கள்				
			Rent for venue நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கானவாடகை		16,000		
			Other Miscellaneous Expenses ஏனைய பல்வகை செலவுகள்				
			Total மொத்தம்		26,856/-		

Dated:
நாள்:

Signature of the candidate
வேட்பாளரின் கையொப்பம்



DETAILS OF EXPENDITURE ON TRAVEL OF LEADER (S) OF THE PARTY NOMINATED IN TERMS OF EXPLANATION (2) UNDER SECTION 77 (1) OF THE REPRESENTATION OF THE PEOPLE ACT, 1951

1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 77 (1) ஆம் பிரிவின் விளக்கம் (2) இன்படி நியமனம் செய்யப்பட்ட கட்சி தலைவர்களின், பயணம் குறித்த செலவு விவரங்கள்

Sl. No. தொ.எண்.	Name of Leader தலைவரின் பெயர்	Date of Arrival in Constituency தொகுதிக்கு வந்த நாள்	ARRIVAL DETAILS வருகை விவரங்கள்		Expenditure on Fare paid (if known) அளிக்கப்பட்ட பயணக் கட்டணம் குறித்த செலவு (தெரிந்தால்)	Duration of Halt in Constituency தொகுதியில் தங்கும் கால அளவு	DETAILS OF STAY தங்கிய விவரங்கள்		Expenditure on Local Journeys உள்ளூர் பயணம் குறித்த செலவு	Date of Departure from Constituency தொகுதியிலிருந்து புறப்பட்ட நாள்	DEPARTURE DETAILS புறப்பட்டு சென்ற விவரங்கள்		Whether Expenditure on item (5), (7) and (10) incurred by Candidate Political Party or others-specify இனங்கள் (5) (7) (10) குறித்த செலவு வேட்பாளரால்/அரசியல் கட்சியால்/ மற்றவர்களால் செய்யப்பட்டதா என்பதை குறிப்பிடவும்	Expenditure if any on Item (5), (7) and (10) by Candidate இனங்கள் (5) (7) (10) குறித்து வேட்பாளர் செய்த செலவு ஏதேனும் இருப்பின் அச்செலவு
			Mode of Travel பயண முறை	Mode of Travel பயண முறை			Mode of Travel பயண முறை	Mode of Travel பயண முறை						
1	2	3	4	5	6	7	8	9	10	11	12			
1														
2														
3														
Etc.														
Total Expenditure மொத்த செலவு														

Place:
இடம்:

Date:
நாள்:

Signature of Contesting Candidate
பேட்டியிடும் வேட்பாளரின் கையொப்பம்
10. சண்முகம்
Name of Contesting Candidate
பேட்டியிடும் வேட்பாளரின் பெயர்

FORM OF AFFIDAVIT
உறுதி மொழிப் பத்திரப் படிவம்

Before the District Election Officer, VELURU DISTRICT, TAMILNADU (District/State/Union Territory)
மாவட்ட தேர்தல் அதிகாரி..... (மாவட்டம், மாநிலம்/மத்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதி) முன்னிலையில்

Affidavit of Shri. M. KARAIARASU (S/o) MAANMAL SOUNDEERஎன்பவரின் மகனாகியஎன்பவரின் உறுதிமொழிப் பத்திரம்

I, M. KARAIARASU son/wife/daughter of MAANMAL SOUNDEER aged 57 years,

/I/O M. KARAIARASU do hereby solemnly and sincerely state and declare as under: VELURU DISTRICT, TAMILNADU என்பவரின்

மகனாகிய/மனைவியாகிய/மகளாகிய M. KARAIARASU என்ற முகவரியில் வசிக்கும் MAANMAL SOUNDEER என்பவரின்

உறுதியாகவும் தெரிவிக்கிறேன். 57 வயதுள்ள M. KARAIARASU என்ற நான் பின்வருமாறு உண்மையாகவும்,

(1) That I was a contesting candidate at the general election/bye-election to the House of the People/Legislative Assembly of TAMILNADU from VELURU DISTRICT Parliamentary/Assembly constituency, the result of which was declared on 13-05-2011

(1) நான்.....நாடாளுமன்ற/சட்டப்பேரவை தொகுதியிலிருந்து.....மக்களவைக்கு/சட்டப் பேரவைக்கு பொது தேர்தலில்/இடைத் தேர்தலில் நான் வேட்பாளராக போட்டியிட்டேன். இதன் முடிவு.....என்று அறிவிக்கப்பட்டது.

(2) That I/my election agent kept a separate and correct account of all expenditure incurred/ authorised by me /my election agent in connection with the above election between 13-05-2011 (the date on which I was nominated) and the date of declaration of the result thereof, both days inclusive.

(2) நான் வேட்புமனு செய்த நாளுக்கும், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளுக்கும் (இரு நாட்கள் உட்பட) இடைபட்ட கால அளவில் மேற்கொண்ட தேர்தல் தொடர்பாக நான்/என்னுடைய தேர்தல் முகவர் செய்த/அனுமதித்த அனைத்து செலவுகளின் தனித்தனி மற்றும் சரியான கணக்கை நான்/என்னுடைய தேர்தல் முகவர் வைத்திருக்கிறேன்/ வைத்திருக்கிறார்.

(3) That the said account was maintained in the Register furnished by the Returning Officer for the purpose and the said Register itself is annexed hereto with the supporting vouchers/bills mentioned in the said account.

(3) இக்கணக்கு, தேர்தல் நடத்தும் அதிகாரி, இந்நோக்கத்திற்காக அளித்த பதிவேட்டில் வைத்து வரப்பட்டது. இப்பதிவேடு, ஆதாரவான கைச்சாற்றுக்கள் மற்றும் இக்கணக்கில் குறிப்பிடப்பட்ட பட்டிகளுடன் இணைத்தனுப்பப்படுகிறது.

(4) That the account of my election expenditure as annexed hereto includes all items of election expenditure incurred or authorised by me or by my election agent, the political party which sponsored me, other associations / body of persons and other individuals supporting me, in connection with the election, and nothing has been concealed or withheld/suppressed there from (other than the expense on travel of leaders' covered by Explanations 1 and 2 under section 77 (1) of the Representation of the People Act, 1951).

(4) இங்கு குறிப்பிடப்பட்ட என்னுடைய தேர்தல் செலவுக் கணக்கில் தேர்தல் தொடர்பாக நான் அல்லது என்னுடைய தேர்தல் முகவர், என்னை ஆதரிக்கும் அரசியல் கட்சி, ஏனைய சங்கங்கள், அமைப்புகள் மற்றும் ஏனைய தனிநபர்கள் செய்த அல்லது அனுமதித்த அனைத்து செலவுகளும் அடங்கும். இதில் எதுவும் மறைக்கப்படவில்லை அல்லது நிறுத்தி வைக்கப்படவில்லை/தெரிவிக்கப்படாமல் இல்லை (1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின் 77(1) ஆம் பிரிவின் விளக்கம் (1) மற்றும் (2)-இன்படி, தலைவர்களின் பயணம் குறித்த செலவுகள் நீங்கலாக)

(5) That the Abstract Statement of Election Expenses annexed as Annexure II to the said account also includes all expenditure incurred or authorised by me, my election agent, the political party which sponsored me, other association/body of persons and other individuals supporting me, in connection with the election.

(5) இக்கணக்கில் இணைப்பு 2-ஆக சேர்க்கப்பட்ட தேர்தல் செலவுகளின் சுருக்க விவர அறிக்கையில் தேர்தல் தொடர்பாக நான் அல்லது என்னுடைய தேர்தல் முகவர், என்னை ஆதரிக்கும் அரசியல் கட்சி, ஏனைய சங்கங்கள்/அமைப்புகள் மற்றும் ஏனைய தனிநபர்கள் செய்த அல்லது அனுமதித்த அனைத்து செலவுகளும் அடங்கும்.

(6) That the statements in the foregoing paragraphs (1) to (5) are true to the best of my knowledge and belief, that nothing is false and nothing material has been concealed.

(6) மேலே 1 முதல் 5 வரை உள்ள பத்திகளிலுள்ள விவர அறிக்கைகள் எனக்கு தெரிந்தவரையிலும், நான் நம்புகிறவரையிலும் உண்மையானவையாகும். இதில் எதுவும் பொய்யானதல்ல. எந்த விவரங்களும் மறைக்கப்படவும் இல்லை.

Deponent
சாட்சியம் அளிப்பவர்

Solemnly affirmed/sworn by.....at.....this day of 2011..... Before me, என் முன்னிலையில் 2011.....நாளில் உண்மையாக உறுதியாக அளிக்கப்பட்டது.

(Signature and seal of the Attesting authority, i.e. Magistrate of the first Class or Oath Commission or Notary Public)
(சான்றொப்பம் அளிக்கும் அதிகாரியின் அதாரவது முதல் வகுப்பு மாஜிஸ்ட்ரேட் அல்லது பிரயான ஆணையம் அல்லது சான்றொப்ப அலுவலரின் கைபொப்பம் அல்லது முத்திரை)

ACKNOWLEDGEMENT FORM
ஒப்புரைக் படிவம்

To
பெறுநர்

The Returning Officer for
தேர்தல் நடத்தும் அதிகாரி

Sir,
அன்புடையர்,

I acknowledge receipt of your letter No.....dated..... along with its
enclosures containing, among other documents, a Register bearing serial No.....for maintaining
of my accounts of election expenses.

உங்களுடையஆம் நாள்.....ஆம் எண் கடிதத்தையும் ஏனைய ஆவணங்கள் அடங்கிய
அதன் இணைப்புகளையும் என்னுடைய தேர்தல் செலவு கணக்கை வைத்துவருவதற்கான.....தொடர் எண்ணுள்ள
பதிவேட்டையும் பெற்றுக் கொண்டதாக நான் ஒப்புரை அளிக்கிறேன்.

2. I have noted the requirements of law for maintenance of account of election expenses and lodging of true copy
of that account with the District Election Officer/Returning Officer.

(2) தேர்தல் செலவு கணக்குகளை வைத்து வருவதற்காக சட்டத்தில் குறிப்பிடப்பட்டவற்றை நான் கவனத்தில் கொண்டு,
கணக்குகளை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம்/தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தரக்கல் செய்கிறேன்.

Yours faithfully,
தங்கள் உண்மையுள்ள

Signature of the Candidate with date
விண்ணப்பதாரரின் கையொப்பமும் நாளும்

*Strike off, whichever is inapplicable.
*பொருந்தாதவற்றை அடித்து விடவும்.

ACKNOWLEDGEMENT
ஒப்புரை

The account of the election expenses in respect of.....(Constituency) result of which was
declared on(Date) has been filed by him on his behalf on.....(Date) has been received
by me today the(Date) of(Month).....(Year).

.....ஆம் நாளன்று முடிவு அறிவிக்கப்பட்ட.....தொகுதியை பொறுத்தவரையில் தேர்தல்
செலவுக் கணக்குகள்ஆம் நாளன்று அவர் சார்பாக அவரால் தாக்கல் செய்யப்பட்டு,
இன்று.....(ஆண்டு).....(மாதம்).....(நாள்) இன்று என்னால் பெறப்பட்டது.

District Election Officer
மாவட்ட தேர்தல் அதிகாரி
District:.....